

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة بتاريخ ٢٠١٩/٢/١ الموافق ٢٦ جمادى الأولى ١٤٤٠ هـ

الدَّلِيلُ الْعَقْلِيُّ عَلَى وُجُودِ اللَّهِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنُسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَتُوبُ إِلَيْهِ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ الْعُقُولَ فَنَوَّرَ بَصَائِرَ قَوْمٍ وَهَدَاهُمْ إِلَى الْحَقِّ بِفَضْلِهِ وَأَعْمَى قُلُوبَ آخَرِينَ فَأَضَلَّهُمْ بِعَدْلِهِ. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا شَبِيهَ وَلَا مِثْلَ وَلَا نِدَّ لَهُ، وَلَا جُتَّةَ وَلَا أَعْضَاءَ لَهُ، أَحَدٌ صَمَدٌ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ، مَنْ بَعَثَهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ هَادِيًا وَمُبَشِّرًا وَنَذِيرًا. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَىٰ ءَالِهِ وَصَحْبِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْقَائِلِ فِي كِتَابِهِ الْكَرِيمِ ﴿إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَأَخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ﴾ ١٦٠ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَطْلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ﴿١٦١﴾

Esclaves de *Allah*, je vous recommande ainsi qu'à moi-même, de faire preuve de piété à l'égard de *Allah Al-^Aliyy, Al-^Adhim*, Celui Qui dit dans Son Livre honoré ce qui signifie : « **Il y a bien dans la création des cieux et de la terre, dans l'alternance de la nuit et du jour, des signes pour ceux qui sont dotés de raison. Ceux-là évoquent *Allah* lorsqu'ils sont debout, assis ou couchés sur leurs flancs, ils méditent au sujet de la création des cieux et de la terre en disant : "Seigneur, Tu n'as pas créé tout cela absurdement, Tu es exempt d'imperfections, alors préserve-nous du châtement de l'enfer."** »

إِخْوَةَ الْإِيمَانِ إِنَّ مَنْ نَظَرَ فِي مَخْلُوقَاتِ اللَّهِ نَظَرَ تَدَبُّرٍ وَتَفَكُّرٍ أَدْرَكَ بِعَقْلِهِ وُجُودَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى وَوَحْدَانِيَّتَهُ وَثُبُوتَ قُدْرَتِهِ وَإِرَادَتِهِ. وَنَحْنُ إِخْوَةُ الْإِيمَانِ مَأْمُورُونَ بِهَذَا التَّفَكُّرِ. فَقَدْ وَرَدَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ فِي هَذِهِ الْآيَةِ وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا هـ

١ سورة آل عمران

٢ رواه ابن حبان في صحيحه

Mes frères de foi, celui qui observe bien les créatures de Dieu, en méditant et en réfléchissant, déduira grâce à sa raison l'existence de *Allah tabaraka wata^ala* ainsi que Son unicité et la confirmation de Sa toute-puissance et de Sa volonté. Et nous avons, mes frères de foi, l'obligation de pratiquer cette méditation. En effet, il a été rapporté du Messager de *Allah salla l-Lahou ^alayhi wasallam* qu'il a dit au sujet de la 'ayah mentionnée ci-dessus et qui signifie : « **Malheur à celui qui récite cette 'ayah et ne médite pas dessus.** »

فَإِنَّ النَّظَرَ فِي مَخْلُوقَاتِ اللَّهِ يَدُلُّ عَلَى وُجُودِ الْخَالِقِ وَوَحْدَانِيَّتِهِ. وَقَدْ قَالَ عُلَمَاءُ أَهْلِ السُّنَّةِ إِنَّهُ يَجِبُ عَلَى كُلِّ مُكَلَّفٍ أَنْ يَكُونَ فِي قَلْبِهِ الدَّلِيلُ الإِجْمَالِيُّ عَلَى وُجُودِ اللَّهِ. فَالوَاحِدُ مِنَّا إِخْوَةَ الإِيمَانِ يَعْرِفُ مِنْ نَفْسِهِ أَنَّهُ لَمْ يَكُنْ مَوْجُودًا فِي وَقْتِ مِنَ الأَوْقَاتِ ثُمَّ وُجِدَ وَخُلِقَ وَمَنْ كَانَ كَذَلِكَ لَا بَدَّ مُحْتَاجٍ إِلَى مَنْ أَوْجَدَهُ بَعْدَ أَنْ لَمْ يَكُنْ لِأَنَّ الْعَقْلَ السَّلِيمَ يَحْكُمُ بِأَنَّ وُجُودَ الشَّيْءِ بَعْدَ عَدَمِهِ مُحْتَاجٌ إِلَى مُوجِدٍ لَهُ وَهَذَا الْمُوجِدُ هُوَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى.

Certes, la méditation au sujet des créatures de *Allah* mène à la connaissance de l'existence du Créateur et de Son unicité. Les savants de 'Ahlou s-Sounnah ont dit qu'il est un devoir, pour toute personne responsable, d'avoir dans le cœur une preuve globale de l'existence de Dieu.

Mes frères de foi, chacun de nous sait au fond de lui-même qu'à un moment donné dans le passé il n'existait pas. Puis qu'il a existé, qu'il a été créé. Et tout ce qui est ainsi, a nécessairement besoin de qui l'a fait exister après qu'il n'existait pas. En effet, la raison saine juge que l'existence d'une chose après son inexistence, nécessite un Être Qui l'a fait exister. Et l'Être Qui donne l'existence, c'est *Allah tabaraka wata^ala*.

هَذَا الْعَالَمُ مُتَعَيِّرٌ مِنْ حَالٍ إِلَى حَالٍ فَالْهَوَاءُ يَهْبُ تَارَةً وَيَسْكُنُ تَارَةً .. وَيَسْخُنُ وَقْتًا وَيَبْرُدُ فِي وَقْتٍ آخَرَ .. وَتَنْبُتُ نَبْتَةً وَتَذْبُلُ أُخْرَى .. وَتُشْرِقُ الشَّمْسُ مِنَ الْمَشْرِقِ وَتَغْرُبُ فِي الْمَغْرِبِ .. وَتَكُونُ الشَّمْسُ فِي وَسْطِ النَّهَارِ بَيضَاءَ وَفِي آخِرِهِ صَفْرَاءَ فَكُلُّ هَذِهِ التَّغْيِيرَاتِ تَدُلُّ عَلَى أَنَّ هَذِهِ الأَشْيَاءَ حَادِثَةٌ مَخْلُوقَةٌ لَهَا مُعَيِّرٌ غَيْرَهَا وَمُطَوَّرٌ طَوَّرَهَا، وَهَذِهِ الأَشْيَاءُ أَجْزَاءٌ مِنْ هَذَا الْعَالَمِ فَهَذَا الْعَالَمُ مَخْلُوقٌ حَادِثٌ مُحْتَاجٌ إِلَى مَنْ خَلَقَهُ وَهُوَ اللَّهُ تَعَالَى.

Ce monde change d'un état à un autre. Tantôt le vent souffle, tantôt il ne souffle pas. Tantôt il est chaud, tantôt il est froid. Une plante pousse, une autre se fane. Le soleil se lève à l'est et se couche à l'ouest. À la mi-journée, le soleil est blanc et à la fin de la journée, il est jaune. Ainsi tous ces changements indiquent que ces choses sont entrées en existence et qu'elles sont créées, qu'il y a un Être Qui les change, un Être Qui les fait évoluer. Or ces choses sont des parties de ce monde, ce monde est donc lui-même créé, entré en existence, il a besoin de Qui l'a créé et il s'agit de *Allah ta^ala*.

فَلَوْ قَالَ مُلْحَدٌ لَا يُؤْمِنُ بِوُجُودِ اللَّهِ نَحْنُ لَا نَرَى اللَّهَ فَكَيْفَ تُؤْمِنُونَ بِوُجُودِهِ؟ يُقَالُ لَهُ - وَانْتَبَهُوا إِلَى الْجَوَابِ إِخْوَةَ الإِيمَانِ - يُقَالُ لَهُ إِنَّ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّ آثَارَ فِعْلِهِ كَثِيرَةٌ فَوْجُودُ هَذَا

العالم وما فيه من المخلوقات دليل على وجود الله فالكتاب لا بُدَّ له من كاتبٍ والبناء لا بُدَّ له من بناءٍ وكذلك هذا العالم لا بُدَّ له من خالقٍ خلقه وأوجده، وأما كونك لا تراه فليس دليلاً على عدم وجوده فكم من الأشياء التي تؤمن بوجودها وأنت لا تراها ومن ذلك عقلك وروحك وألمك وفرحك.

Si un athée, quelqu'un qui ne croit pas en l'existence de Dieu, disait : « *Nous, nous ne voyons pas Dieu donc comment pourrions-nous croire en Son existence ?* » On lui dit, -et soyez, chers frères de foi, bien attentifs à la réponse-, on lui dit : « *Si tu ne Le vois pas, les manifestations de Son acte, elles, sont très nombreuses. L'existence de ce monde et des créatures qu'il contient est une preuve de l'existence de Allah. Un écrit a nécessairement quelqu'un qui l'a écrit, une construction a nécessairement quelqu'un qui l'a construite. De même, ce monde a nécessairement un Créateur, Qui l'a créé, Qui l'a fait exister. Quant au fait que tu ne Le vois pas, ce n'est pas une preuve de son inexistence ! Regarde le nombre de choses en l'existence desquelles tu crois, alors que tu ne les a jamais vues, parmi elles, ta propre raison, ton âme, ta douleur, ta joie.* »

يُرَوَى أَنَّ بَعْضَ الدَّهْرِيَّةِ الْمَلَايِكَةِ دَخَلُوا عَلَى أَبِي حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَأَرَادُوا الْفِتْكَ بِهِ لِأَنَّهُ كَانَ لَا يَفْتَأُ يَرُدُّ صَلَاتِهِمْ وَيَفْضَحُ زَيْعَهُمْ فَقَالَ لَهُمْ أَحْيَبُونِي عَلَى مَسْأَلَةٍ ثُمَّ أَفْعَلُوا مَا سَأَلْتُمْ فَقَالُوا لَهُ هَاتِ فَقَالَ مَا تَقُولُونَ فِي رَجُلٍ يَقُولُ لَكُمْ إِنِّي رَأَيْتُ سَفِينَةً مَشْحُونَةً بِالْأَحْمَالِ مَمْلُوءَةً بِالْأَنْفَالِ قَدْ احْتَوَسَتْهَا فِي حُجَّةِ الْبَحْرِ أَمْوَاجٌ مُتَلَاطِمَةٌ وَرِيَّاحٌ مُخْتَلِفَةٌ وَهِيَ مِنْ بَيْنِهَا تَجْرِي مُسْتَوِيَةً لَيْسَ لَهَا مَلَّاحٌ يُجْرِيهَا وَلَا مُدَبِّرٌ يُدَبِّرُ أَمْرَهَا هَلْ يَجُوزُ ذَلِكَ فِي الْعَقْلِ قَالُوا لَا هَذَا شَيْءٌ لَا يَقْبَلُهُ الْعَقْلُ

Il a été rapporté que certains *dahriyyah* qui sont athées ont été voir l'Imam 'Abou Hanifah, que Allah l'agrée, dans le but de le tuer, et ce pour la simple raison qu'il dévoilait leurs hérésies et ne cessait de répliquer à leurs égarements. Il leur a dit : « *Répondez à cette question, puis faites ce que vous voudrez !* ». Ils lui ont répondu : « *D'accord !* »

Il leur a demandé : « *Que diriez-vous si un homme vous disait : "J'ai vu un bateau tout chargé de marchandises, pris dans une tempête qui l'entourait de vagues et de vents de toutes parts, mais ce bateau continuait son chemin tout droit, sans qu'aucun capitaine et sans qu'aucun équipage ne le dirige." Est-ce que la raison accepte cela ?* ». Ils lui ont répondu : « *Non, c'est quelque chose que la raison n'accepte pas !* »

فَقَالَ أَبُو حَنِيفَةَ يَا سُبْحَانَ اللَّهِ إِذَا لَمْ يُجِزِ الْعَقْلُ سَفِينَةً تَجْرِي مِنْ غَيْرِ مَلَّاحٍ يُدِيرُهَا فِي جَرِيَانِهَا فَكَيْفَ يُجِزُ قِيَامَ هَذِهِ الدُّنْيَا عَلَى اخْتِلَافِ أَحْوَالِهَا وَتَغْيِيرِ أَعْمَالِهَا وَسَعَةِ أَطْرَافِهَا مِنْ غَيْرِ صَانِعٍ وَحَافِظٍ فَبَكَوْا جَمِيعًا وَقَالُوا صَدَقْتَ وَأَعْمَدُوا سِيوفَهُمْ وَتَابُوا بِالْإِسْلَامِ.

Alors 'Abou Hanifah leur a dit : « Dieu est exempt de toute imperfection ! Si la raison n'accepte pas qu'un bateau navigue sans équipage ni capitaine pour le diriger, alors comment la raison accepterait que ce monde existe, compte tenu de ses divergences d'états, de ses bouleversements de situations et de la multitude de ses composants, sans créateur, sans un être qui le préserve ? » Ils se retrouvèrent tous à pleurer et à lui dire : « Tu as dit vrai ! » Ils ont rengainé leurs épées et se sont repentis en entrant en Islam.

قَالَ اللَّهُ تَعَالَى فِي سُورَةِ الرَّعْدِ ﴿ وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا وَمِنْ كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغِشِي اللَّيْلُ النَّهَارَ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ ﴿٣﴾ وَفِي الْأَرْضِ قِطْعٌ مُتَجَلَوْرَاتٌ وَجَنَّتْ مِنْ أَعْنَبٍ وَزَرْعٍ وَنَخِيلٍ صِنَوَانٌ وَغَيْرِ صِنَوَانٍ يُسْقَى بِمَاءٍ وَاحِدٍ وَنُفِضَ بَعْضُهَا عَلَى بَعْضٍ فِي الْأَكْلِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ ﴿٤﴾

Allah ta^ala dit dans Son Livre honoré ce qui signifie : « Et c'est Lui qui a fait étendre la terre et y a fait placer montagnes et fleuves. Et de chaque espèce de fruits Il y établit deux sortes. Il fait que la nuit couvre le jour. Voilà bien là des preuves pour des gens qui réfléchissent. Et sur la terre il y a des parcelles voisines les unes des autres, des jardins [plantés] de vignes, et des céréales et des palmiers, en touffes ou espacés, arrosés de la même eau, cependant Nous rendons supérieurs les uns aux autres quant au goût. Voilà bien là des preuves pour des gens qui raisonnent. »

تَأْمَلْ أَخِي الْمُسْلِمَ ثُرْبَةً تُسْقَى بِمَاءٍ وَاحِدٍ وَتَأْتِيهِ الشَّمْسُ فِيهَا مُتَسَاوٍ وَالثَّمَارُ الَّتِي تَجِيءُ مِنْهَا مُخْتَلِفَةٌ فِي الطَّعْمِ وَاللَّوْنِ وَالطَّبِيعَةِ وَالشَّكْلِ وَالرَّائِحَةِ وَالْمَنَافِعِ وَالْخَاصِيَّةِ مَعَ الْعِلْمِ أَنَّ الْأَرْضَ وَاحِدَةٌ وَالْمَاءُ وَاحِدٌ فَلَوْ كَانَ حُدُوثُ الْأَشْيَاءِ بِفِعْلِ الطَّبِيعَةِ كَمَا يَقُولُ الْمُلْحِدُونَ لَجَاءَتْ مُتَشَابِهَةً فَإِنَّ الطَّبِيعَةَ الْوَاحِدَةَ تَفْعَلُ فِي الْجِسْمِ الْوَاحِدِ فِعْلًا مُتَمَاثِلًا فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ حُدُوثَ الْحَوَادِثِ هُوَ بِفِعْلِ قَادِرٍ مُخْتَارٍ عَالِمٍ.

Mon frère musulman, médite sur une parcelle de terre qui reçoit une eau d'une même source et qui bénéficie d'un même ensoleillement. Pourtant, les fruits qui y poussent varient par leur goût, leur couleur, leur nature, leur forme, leur parfum, leurs utilités et leur spécificité alors que l'on sait que la terre est la même et que l'eau est la même. Si l'arrivée des choses résultait de l'acte de la nature comme le disent les athées, alors tous ces fruits seraient identiques, car une même nature agirait d'une même manière. Tout cela indique que l'arrivée des événements est le résultat de l'acte de faire exister, propre à un Être Qui est tout puissant, Qui a la volonté et Qui a pour attribut la science.

وَبِمِثْلِ هَذَا اسْتَدَلَّ الْإِمَامُ الشَّافِعِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ فِيمَا يُرَوَى عَنْهُ أَنَّهُ قَالَ وَرَقَّةُ الثَّوْتِ رِيحُهَا وَطَعْمُهَا وَلَوْنُهَا وَاحِدٌ تَأْكُلُ مِنْهَا الْعِزَالَةُ فَيَخْرُجُ مِنْهَا الْمِسْكُ، وَتَأْكُلُ مِنْهَا دُوْدَةُ الْقَزْرِ فَيَخْرُجُ مِنْهَا الْحَرِيرُ، وَيَأْكُلُ مِنْهَا الْجَمَلُ فَيَخْرُجُ مِنْهُ الْبَعْرُ، وَيَأْكُلُ مِنْهَا الْمَاعِزُ فَيَخْرُجُ مِنْهُ اللَّبَنُ

أَيُّ الْحَلِيبِ اهْ وَسُئِلَ أَعْرَابِيٌّ عَنْ ذَلِكَ فَقَالَ الْبَعْرَةُ تَدُلُّ عَلَى الْبَعِيرِ وَعِثَارُ الْأَقْدَامِ تَدُلُّ عَلَى الْمَسِيرِ
أَفَلَا يَدُلُّ هَذَا الْعَالَمُ عَلَى وُجُودِ اللَّطِيفِ الْخَبِيرِ اهْ بَلَى تَبَارَكَ اللَّهُ الْخَلَّاقُ الْعَظِيمُ.

C'est ainsi qu'a argumenté l'Imam *Ach-Chafi'iy*, que *Allah* l'a agréé, d'après ce qui a été rapporté de lui, quand il a dit : « *La feuille du mûrier a une odeur, un goût et une couleur unique. Si la gazelle en mange, elle produit du musc. Si le ver à soie en consomme, il produit de la soie. Si le chameau en consomme, il en sort des excréments. Et si la chèvre en consomme, elle produit du lait.* »

Et lorsqu'un bédouin avait été interrogé à ce sujet, il avait répondu : « *Le crottin de chameau est une preuve de l'existence du chameau, et les traces de pas sont une preuve qu'on a marché là. Ce monde n'est-il pas une preuve de l'existence de Al-Latif, Celui Qui prodigue des bienfaits à Ses créatures par une voie à laquelle elles ne s'attendaient pas, Al-Khabir, Celui Qui sait toutes choses en général et dans le moindre détail ?* » Si ! Que les bienfaits de Dieu sont nombreux, Lui Qui est le Créateur éminent de toute chose !

ثُمَّ إِنَّ الْعَقْلَ إِخْوَةَ الْإِيمَانِ يُدْرِكُ بِالنَّظَرِ السَّلِيمِ فِي مَخْلُوقَاتِ اللَّهِ تَعَالَى أَنَّ خَالِقَهَا لَا يُشَبِّهُهَا بِوَجْهِهِ لِأَنَّهُ لَوْ كَانَ خَالِقُ الْعَالَمِ يُشَبِّهُهُ بِأَيِّ وَجْهِهِ مِنَ الْوُجُوهِ لَجَازَ عَلَيْهِ مَا يَجُوزُ عَلَى هَذَا الْعَالَمِ مِنَ الْحُدُوثِ وَالْحَاجَةِ وَالْإِفْتِقَارِ وَالْتَعْيِيرِ لِأَنَّ الْمَتَشَابِهَاتِ يَجُوزُ عَلَيْهَا مَا يَجُوزُ عَلَى بَعْضِهَا وَلَا حَتَّاجَ إِلَى مُوجِدٍ أَوْجَدَهُ وَمُحَدِّثٍ أَحَدَثَهُ فَإِنَّ الْحَادِثَ مُحْتَاجٌ إِلَى مَنْ أَوْجَدَهُ وَخَصَّصَهُ بِمَا هُوَ عَلَيْهِ مِنَ الْهَيْئَةِ وَالصُّورَةِ وَالصِّفَاتِ، وَالْمُتَعَيِّرُ مِنْ حَالٍ إِلَى حَالٍ مُحْتَاجٌ إِلَى مَنْ يُعَيِّرُهُ مِنْ حَالٍ إِلَى حَالٍ، وَالْمُتَحَيِّرُ فِي الْمَكَانِ وَالْجِهَةِ لَا بُدَّ أَنْ يَكُونَ جِسْمًا وَافْتِقَارُ الْجِسْمِ إِلَى مَنْ حَدَّهُ بِهَذَا الْمِقْدَارِ مِنْ طُولٍ وَعَرْضٍ وَسَمَكٍ وَاضِحٌ لَا لَبْسَ فِيهِ لِصَاحِبِ عَقْلِ سَلِيمٍ وَاللَّهُ تَبَارَكَ وَتَعَالَى مُنَزَّهٌ عَنْ ذَلِكَ كُلِّهِ لِأَنَّهُ لَوْ كَانَ مُحْتَاجًا لِشَيْءٍ مِنَ الْأَشْيَاءِ لَكَانَ مَخْلُوقًا حَادِثًا وَلَمْ يَكُنْ إِلَهًا أَزَلِيًّا.

Par ailleurs, chers frères de foi, la raison permet de comprendre, grâce à une saine réflexion sur les créatures de *Allah ta'ala*, que leur Créateur n'a aucune ressemblance d'aucune sorte avec elles. Du fait que, si le Créateur du monde avait une quelconque ressemblance avec ce monde, il Lui serait possible tout ce qui est possible pour ce monde, comme d'avoir un début, d'avoir besoin d'autrui, d'avoir une existence qui dépendrait d'autre chose ou comme le fait de changer. En effet, pour deux êtres semblables, tout ce qui est possible à l'un est possible à l'autre. Par conséquent, si Dieu était semblable au monde, Il aurait besoin de qui L'a fait exister et de qui Lui a donné l'existence. En effet, ce qui entre en existence a besoin de Qui l'a fait entrer en existence, de Qui l'a spécifié par des caractéristiques telles que son aspect et son image. Et ce qui change d'un état à un autre, a besoin de Qui le fait changer d'un état à un autre. Et ce qui est localisé dans un endroit et dans une direction, est nécessairement un corps. Or le corps a besoin de Qui lui a donné cette limite-là, cette quantité-là, cette longueur-là, cette largeur-là, cette épaisseur-là, Cela ne fait aucun doute pour celui qui utilise sa raison sainement et *Allah tabaraka wata'ala* est exempt de tout cela. Car s'Il avait besoin de quoi

que ce soit, Il serait une créature et Son existence aurait donc un début, Il ne serait pas un dieu, exempt de début.

وَقَفَّنِي اللَّهُ وَإِيَّاكُمْ إِلَى الْحَقِّ وَالثَّبَاتِ عَلَيْهِ، هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنُسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

واعلموا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^{٥٦}. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^١ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ﴾^٢، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَامِنِ رُوعَاتِنَا وَآكِفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبُكُمُ وَأَشْكُرُوهُ يَزِدْكُمْ، وَأَسْتَغْفِرُوهُ يَغْفِرَ لَكُمْ وَاتَّقُوهُ يَجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^٢ سورة الاحزاب / ٥٦.

سُورَةُ الْحَجِّ / ٢-١